

CAYE

பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை



Central
Provident
Fund Board

CAYE அல்லது சம்பாதிப்பதற்கேற்ப சந்தா செலுத்தும் திட்டம், ஆவது சொந்தத் தொழில் புரிவோர்க்கு (SEPs) அவர்களின் மெடிசேவுக்கு சிறிய மற்றும் வழக்கமான பங்களிப்புகளைச் செய்ய உதவுகிறது.

மெடிசேவுக்கு* SEPs எவ்வளவு பங்களிக்க வேண்டும் என்பதை CAYE மாற்றாது.

* தற்போது, SEPs அவர்களுடைய ஆண்டு நிகர வர்த்தக வருமானம் (NTI) \$6,000க்கு மேலிருந்தால் அவர்களுடைய மெடிசேவ் கணக்குகளுக்கு பங்களிப்பு தரவேண்டும்.



CAYE ஏவ்வாறு செயல்படுகிறது

ஜனவரி 1, 2020 முதல்


அரசாங்கத்திற்கு சேவை செய்யும் SEPs -களுக்கு CAYE-ஐ அரசாங்கம் அறிமுகப்படுத்தித் தலைமை தாங்கும்.

இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் ஓர் அரசாங்க நிறுவனத்தில் ஒரு வேலையை முடிக்கும்போது, உங்கள் கட்டணத்தின் ஒரு பகுதி உங்கள் மெடிசேவ் கணக்கில் வரவு வைக்கப்படும், மீதமுள்ள தொகை உங்களுக்கு ரொக்கமாக செலுத்தப்படும்.



அரசு நிறுவனங்கள்

(எ. கா பள்ளிகள்)



CAYE-இன் பயன்கள்



வழக்கமான மெடிசேவ் பங்களிப்புகள்

CAYE ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் பெறும்போது சிறிய மற்றும் வழக்கமான மெடிசேவ் பங்களிப்புகளை செய்ய உதவுகிறது.



சிக்கலில்லாமல்

உங்கள் வசதிக்காக, நீங்கள் பணம் பெறும்போதெல்லாம் உங்கள் மெடிசேவ் கணக்கில் உங்கள் பங்களிப்புகளை வழங்க அரசு நிறுவனங்கள் உதவும்.



உங்கள் பணத்தைப் பெருக்க

உங்கள் மெடிசேவ் சேமிப்பில் ஆண்டுக்கு 5% வரையிலான வட்டி செலுத்தி, CAYE உங்கள் மெடிசேவ் சேமிப்பைப் பெருக்க உதவும்.

*ஒரு மசேநி உறுப்பினரின் ஒருங்கிணைந்த நிலுவைகளில் முதல் \$60,000 கட்டணத்தில் கூடுதல் 1% கட்டணமும் அடங்கும்.

உங்கள் CAYE பங்களிப்பை அமைக்கவும்

உங்கள் CAYE பங்களிப்பு வீதம் என்பது ஒரு SEP-ஆக உங்கள் மெடிசேவிற்கு நீங்கள் எவ்வளவு பங்களிக்க வேண்டும் என்பதற்கான மதிப்பீடாகும். இது உங்கள் மதிப்பிடப்பட்ட NTI மற்றும் மெடிசேவ் பங்களிப்பு வீதத்தை அடிப்படையாகக் கொண்டது.

எடுத்துக்காட்டு:


Sam பள்ளிகளால் அமர்த்தப்பட்ட 48 வயது பயிற்சியாளர்.

ஜனவரி 2020 இல், SAM தனது மதிப்பிடப்பட்ட வருவாய் மற்றும் செலவினங்களை உள்ளிட மசேநி இணையதளத்தில் உள்நுழைகிறார். அவரது CAYE பங்களிப்பு வீதம் தானாக 8% ஆக கணக்கிடப்படுகிறது.

ஏப்ரல் 2020 இல், SAM-இன் செலவுகள் எதிர்பாராத விதமாக அதிகரிக்கின்றன. அவர் தனது அதிசமீப செலவுகளைக் குறிப்பிட மசேநி இணையதளத்தில் உள்நுழைகிறார்; அவரது புதிய CAYE பங்களிப்பு வீதம் தானாக 6% ஆக திருத்தப்படுகிறது. இது அடுத்த நாள் முதல் நடைமுறைக்கு வரும்.

Sam-ஐப் போலவே, உங்கள் மதிப்பிடப்பட்ட வருவாய் மற்றும் செலவுகளை மசேநி இணையதளத்தில் உள்ளிடுவதன் மூலம் உங்கள் CAYE பங்களிப்பு வீதத்தை அமைக்கலாம்.

இல்லையெனில், உங்கள் CAYE பங்களிப்பு வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உங்களுடைய NTI அடிப்படையில் கணக்கிடப்படும்.



நீங்கள் கட்டவேண்டிய மெடிசேவ் தொகையை CAYE மாற்றாது

CAYE பங்களிப்பு என்பது உங்கள் மெடிசேவ் பங்களிப்பின் ஒரு மதிப்பீடே ஆகும், நீங்கள் உங்களுடைய NTI வரும் ஆண்டில் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம்/ மசேநிக்கு அறிவிப்பதன் மூலம், நீங்கள் SEP-ஆக கட்ட வேண்டிய மெடிசேவை கணக்கிடலாம்.



உங்கள் CAYE பங்களிப்புகள் உங்கள் நிஜ கட்டவேண்டிய மெடிசேவைவிட அதிகமென்றால், நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள்



உங்கள் CAYE பங்களிப்புகள் உங்கள் நிஜ கட்டவேண்டிய மெடிசேவைவிட குறைவென்றால், பற்றாக்குறையைச் சரிபடுத்தும் தொகையைச் செலுத்த வேண்டும்.

உங்களின் மெடிசேவ் பங்களிப்புகள் மற்றும் CAYE வழியாக செலுத்தப்பட்ட பணம் பற்றிய ஒரு பார்வை



உங்கள் CAYE பரிவர்த்தனைகள் மற்றும் கொடுப்பனவுகளைப் பார்ப்பதற்கும், உங்கள் வருவாய் மற்றும் செலவுகளைப் புதுப்பிப்பதற்கும் உங்கள் Singpass பயன்படுத்தி உங்கள் சுயதொழில் டாஷ்போர்டில் உள்நுழையலாம்.

மற்ற கட்டண கேள்விகளுக்கு, நீங்கள் நேரடியாக பணியாற்றிய நிறுவனத்திடம் அல்லது ஏஜென்சியிடம் சரிபார்க்கலாம்.